திரு. கே. ஆர். சுந்தரம்: தலைவரவர்களே, விவர அறிக்கையில் வேலூரிலுள்ள காசநோய் மருத்துவ மனையில் தொழிலாளர்களுக்கான பிரிவு ஒன்றைக் கட்டுவதற்கு வாரியம் ஒப்புதல் அளித்தது என்று இருக்கிறது. அந்த வேலை ஆரம்பிக்கப் பட்டுள்ளதா? பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறதா? தாமதம் ஏற்பட்டிருந்தால் துரித நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

(முற்பகல் 9-30)

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம்: தலைவரவர்களே, அந்தக் கூட்டத்தில் 37 முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் பற்றிக் கேட்டால் பதில் சொல்ல முடியாது. ஆகவே அதற்காக தனிக் கேள்வி போட்டால் பதில் தருகிறேன்.

ஆற்காடு நகரத்தில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டும் திட்டம்

*** வினா எண் 737.** திரு. ஏ. எம். சேதுராமன்: மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா:

(அ) ஆற்காடு நகரில் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீடு, கட்டித் தரும் திட்டம் எந்த அளவில் உள்ளது?

(ஆ) ஆற்காடு ஒன்றிய அதிகாரிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் நீண்டகால கடனில் வீடுகள் கட்டித் தரப்படுமா?

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம்: (அ) ஆற்காடு நகரில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு கட்டித்தரும் திட்டம் ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை.

(ஆ) இக் கேள்விக்கு இடமில்லை.

திரு. ஏ. எம். சேதுராமன்: தலைவரவர்களே, சென்ற 6 மாதங்களுக்கு முன் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆற்காடு நகருக்கு வந்திருந்தபோது 750 வீடுகள் கட்டித் தரப்பட்டிருக் கின்றது என்பதையும் அதற்காக 68 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட இருக்கின்றது என்றும் தெரிவித்தார்கள். அது எந்த அளவிலே இப்போது நடைமுறையில் இருக்கின்றது என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம்: தலைவரவர்களே, வேலூர் வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அதைப்பற்றிப் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறார்.

1981 ஏப்ரல் 10]

திரு. ஏ. எம். சேதுராமன்: தலைவரவர்களே, அதேபோன்று இந்தத் திட்டத்தின் கீழாக தமிழகத்திலுள்ள ஒன்றியங்களிலுள்ள அதிகாரிகளுக்கும் மற்ற அலுவலர்களுக்கும் அரசு வீடு கட்டும் திட்டம் ஏதாவது பரிசீலனையில் இருக்கின்றதா என்பதையும் அந்தத் திட்டம் எந்த சம்பள அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்பதையும் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம்: தலைவரவர்களே, இந்தத் தகவல்களுக்கு தனிக் கேள்வி போடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தானிப்பாடி கிராமத்தில் வரட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை

*வினா எண். 738 திரு. த. வேணுகோபால்: மாண்புமிகு நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா:

தானிப்பாடி கிராமத்தில் வரட்டாற்றின் குறுக்கே பாசனத்திற்கு அணை கட்டப்பட்டு பாசனத்திற்கு தேவையான பிரதான கால்வாய் முழுமையாக வெட்டப்படாமல் இருப்பது அரசுக்குத் தெரியுமா?

மாண்புமிகு திரு. கே. இராஜாமுகமது: வரட்டாற்றின் குறுக்கே தானிப்பாடி கிராமத்தின் அருகில் அணைக்கட்டு கட்டும் வேலை முடிக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் 224.28 ஏக்கர் தற்போது பயனடையும். கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அக்கிராமத்தில் உள்ள பயிர் நிலங்கள் 294.98 ஏக்கர் முழுவதும் பயன் பெறும் வண்ணம் வரத்து வாய்க்காலை நீட்டித்து கொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் ஒதுக்கீடு செய்து தயாரிக்கப்பட்ட திருத்திய மதிப்பீடு அரசின் ஆய்வில் உள்ளது.

திரு. த. வேணுகோபால்: தலைவரவர்களே, தானிப்பாடி கிராமத்தில் வரட்டாற்றின் குறுக்கே பாசனத்திற்காக கட்டப்பட்டுள்ள அந்த அணையிலிருந்து பிரதான கால்வாய் வெட்டப்படவில்லை என்று அரசுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், ஆகவே அக்கால்வாய் வெட்டப்பட இருப்பதாகவும் அமைச்சரவர்கள் கூறி இருக்கிறார்கள். அதனுடைய மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. இராஜாமுகமது: தலைவரவர்களே, 1.3 கிலோ மீட்டர் நீளம் கால்வாய் வேலையினை முடிக்க வேண்டியுள்ளது. இதற்காக 1.20 இலட்சம் ரூபாய் கூடுதலாகத் தேவைப்படுகின்றது.

திரு. த. வேணுகோபால்: தலைவரவர்களே, அணை கட்டப்படும்போதே பிரதானக் கால்வாய்க்கான மதிப்பீடுகளையும் சேர்த்து திட்டம் தயாரிக்கப்படுகின்றதா? அல்லது அணைக்குத் தனியாகவும், பிரதானக் கால்வாய்க்குத் தனியாகவும் மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றனவா?